

விநாயகர் திருவாடுவு

— ஸ்ரூவி சிற்கலைக் கலைகள் —

37



ஆக்கம்:

அ.நு. வெ. நாகராஜன்

யாழ். மாநகர சபை முக்கிய அறிவித்தல்

Nature
Library
Branch Library
பொதுசன நாலகம்
யங்ப்பாணம்

நீங்கள் எடுத்துச் செல்லும் புத்த
கந்தில் கிருதன் வெட்டுதல் இழித்தல்
இழித்தல் அமுக்குப்படியவிடல் மற்
நும் ஊறுபாடுகளை செய்ய வேண்டா
யேன் மிகத் தாழ்வையாகக் கேட்டுக்
கொள்கின்றோம். புத்தகங்களை நீங்கள்
எடுக்கும்போது இப்படியான குறை
பாடுகளைக் கண்டால் நாலை பொறுப்
பாலருக்கு உடன் தெரிவிக்கவும், அல்
அவிடில் நீங்கள் எடுத்துச் சென்ற
புத்தகம் நல்ல நிலையில் விருந்துதெனக்
கருதப்படுவதுடன் ஊறுபாடுகளுக்கு
நாலைப் பொறுப்பாய்வினால் விதிக்கப்
படும் தண்டந்தை நீங்கள் ஏற்கவேண்டிய நிரப்பந்தழும் ஏற்படும்.

Discarded
Nallur Branch Library




நல்லூர் தெப்பக்குடி மாவட்ட பதினாறாம் வகுக்குடி மன்றம்
ஈழப்பாளைம் *

2887
2/2

விநாயகர் திருவருள்

— சிறுவர் சிந்தனைக் கதைகள் —



ஆக்கம் :

அ. வெ. நாகராஜன்

86695

நல்லூர் கிளி நாலகம்
மாதசராட்டுச் சம்ஹம்
யாழ்ப்பாணம்

வெளியீடு :

‘வெரமான்’

தென்மயிலை, தெல்லிப்பழை
இலங்கை

1992

நூல் விவரத் தரவுகள்

நூல் : 'விநாயகர் திருவருள்'
(சிறுவர் சிந்தனைக் கதைகள்)

வெளியீடு : வைராமான் — (06)
தென்மயிலை, தெல்லிப்பழை, இலங்கை.

ஆக்கியோன் : நாகராஜன், அனு. வை.

அச்சு : மறுபிரசுரம் - 'அம்மா'
இணுவில் - மருதனார்மடம்

நாள் : 1992-03-18

உரிமை : பதிவு செய்யப்பட்டது.



BIBLIOGRAPHICAL DATA

Title: VINAYAGAR THIRUVARUL

Language: TAMIL

Subject: CHILDRENS' STORIES (Religious)

Author: NAGARAJAN, Anu. Vy.

(C) & Publisher: VYRAMAAN VELIYEEDU, 'Sangarabaranam'
Thenmylai, Tellippalai, Sri Lanka.

Publication: 06

Size: 1/8, Crown

Print: Reprint, Amma, Inuvil - Maruthanarmadam

Date: March 18th 1992

வெரமான் உரை

இந்நால், எமது ஆறாவது வெளியீடாகும். ஆசிரியர், இதனைத் தமது ஒரு பெருநூலில் (கையெழுத்துப் பிரதி) ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்து, அப்போதைய தேவை கருதி உதவி இருந்தார். அச் சிறு நூலே, மீண்டும் தேவைப் பட்டதால், அதனை மறுபிரசரமாக இங்கு வெளியிடுகிறோம்.

இது, ஒரு சிறுவர் இலக்கியம். விநாயகர் திருவருள் என்ற மகுடத்தில், ஆன்மீகச் சிந்தனை களைத் தூண்டிச் சிறுவர்களுக்குக் கடை கூறுகிறது. இங்கு, கடைக்கொரு சிந்தனை வைத்து. விளக்கமுங் கூறப்பெறுகிறது. ஈற்றில், விநாயகர் பெருமை கூற, வழிபடு பாடலுந் தரப் பெறுகிறது.

எமது முன்னைய பயன்தரு வெளியீடு களை வரவேற்றி, ஆதரவளித்த பெரியோர்களும், சின்னஞ்சிறு குழந்தைகளும் இந்நாலையும் ஏற்று மகிழ்வதோடு, ஆதரவும் நல்குவர் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி.



86695

இந்நூலின் முன்வாக்கத்தில் ஆக்கியோன் கருத்து

என் இனிய நன்பர், குரும்பசிட்டி- திரு. வ. கதிர்காமத் தம்பி அவர்களின் அன்புப் புதல்வி - செல்வி, கலாரேகா 1989இல் அமரத்துவம் எதியபொழுது, அவர் நினைவாக ஒரு நினைவு வெளியீடு வரத் திருவருள் கூட்டப்பெற்றது. அந்திலையில் -

இந்நால், சிறுவர் சிந்தனைக்காக ஒரு சிறு நூலாக வெளியாகியது. இது, வெளிவரவிருக்கும் எனது பெரு நூல் ஒன்றின் சிறு பகுதியாக இருக்கிறது.

இதில், சிந்தனை - விளக்கம் - கதை என மூன்று அங்கங்கள் உள்ளன. சிந்தனை, பெரியோர்களின் வாக்கு; விளக்கம், அடியேனின் சிற்றறிவு; கதை, எம்பெருமானின் புராணங்களின் தொகுப்பு. எழுத்தும் நடையும், சிறுவர்களுக்கானவை. பெரியவர்களும் பார்க்கலாம். சிறுவர்கள் பார்ப்பதோடு நில்லாது, சிந்திக்கவும் நினைவில் நிறுத்தவும் வேண்டும். அத்துடன் கற்றாங்கு ஒழுகவும் வேண்டும். சான்றோர் வழி சார்ந்து உய்ய, சான்றோர் வாக்கு - சிந்தனை - வழிகாட்டல் தேவை. அந்தவகையில் - இஃதோர் ஆற்றுப்படை.

அதற்கு,

எம் பெருமான் - ‘விநாயகர் திருவருள்’ தேவை. அந்த வழியில் இந்நால், ஒரு சிறு துளியாக இருக்கும் எனக்கருதுகிறேன். இதில், திருவருள் முன்னிற்க வேண்டுகிறேன். நன்றி.

‘சங்கராபரணம்’
தென்மயிலை, தெல்லிப்பழை.

அனு. வை. நாகராஜன்

19-2-92

PUBLIC LIBRARY

JAFFNA வினாயகர்

திருவஞ்சி

- சிறுவர்
சிந்தனைக்
கடைகள் -

சித்தனை :

எந்த ஒரு நல்ல காரியத்தையும் விக்னேஸ்வரரத் தொழுதே
தொடர்க்க வேண்டும்.

விளக்கம் :

தேவர்களையினும் இவ்விதியைக் கணப்பிடிக்க வேண்டும்.
தவறினும், துள்பங்கள் பல செரிடும். இதற்கு, நான்முகன்,
திருமால் என்போருடைய அனுபவங்கள் நல்ல உதாரணங்களாக இருக்கின்றன.

கதை : 1

நான்முகன் தவறுக், விமோசனமுகு

பின்னேலில் ஓர் ஊழிக் காலத்தில் -

யானைமுகக் கடவுள் உயிர்கள் யாவும் இனைப்பாறும்
பொருட்டு, தத்துவங்கள் அனைத்தையும் தம்முடன்
அடக்கி, உலகை உருவாக்கிக் காக்க எண்ணினார்.
அதற்காக - நான்முகன், திருமால், உருத்திரன்
ஆகிய மும்மூர்த்திகளைப் படைத்தார். இம்
மூர்த்திகள் மூவரும், ஆயிரந் தேவான்களுகள் கடுத்

தவம் இயற்றினார்கள். இவர்களது தவத்தைக் கண்டு மெச்சிய விநாயகப் பெருமான். இவர்களுக்கு தனது திருவருட் காட்சியை அளித்தார்.

அக்காட்சியின் பயங்க - இம் மூர்த்திகள் மூவரும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களைச் செய்யும் அரிய - பெரு வரங்களை விநாயகப் பெருமாணிடம் பெற்றூர்கள்.

அப்பொழுது -

நான்முகன் விநாயகரை நோக்கி,

“எந்தைபே, ஒன்றுக் குறிபாத யான் எவ்வாறு படைத்தற் தொழிலைச் செய்யமுடியும்? ”
என்று மிகவும் பணிவாகக் கேட்டார்.

அதற்கு விநாயகர் -

“உண்மைதான்! ஒன்றுக் குறிபாத நீ, உலகைப் படைப்பது முடியாதுதான். எனவே, என்னுடைய வயிற்றுள் புகுந்து உலகுக்கு வேண்டிய சகல ஜிவராசிகளையும், மரஞ்செடி புல் பூண்டுகளையும் கண்டு களித்து, உன் அறிவையும் அநுபவத்தையும் ஆற்றலையும் வளர்த்து; உன் தொழிலைச் செம்மையாகச் செய்வாயாக! ”

எனத் திருவாய்மலர்ந்து, தனது வீஸ்வருபத்தை எடுத்தார். அப்பெருவடிவம், அண்ட சராசரங்களையும் விஞ்சி நின்றது. இப்பெரும், அருங் காட்சியை ஏனைய மூர்த்திகளுக்கு கண்டு, தசாமும். தமது தொழிலைச் செய்ய உரிய ஆற்றலைத் தருமாறு விரோதிடம் வேண்டினார்கள்.

விநாயகரும், பிரம்மாவுக்குக் கூறியதையே கூறி, திருமாலையும், உருத்திரணையும் தமது திருவுந்தியிற் புகுந்து, சகல அறிவையும் ஆற்றலையும் பெற்று வருமாறு கட்டளை இட்டார். மூர்த்திகள் மூவரும் எம் பெருமானின் திருப்பேழை வயிற்றினுள் சென்று, ஆங்கு காணவேண்டிய சகல காட்சி களையுங் கண்டதோடு அவற்றின் அறிவு - ஆற்றல் - அநுபவங்களையும் பெற்று மீண்டனர்.

பிரம்மா, தான் பெற்ற அறிவைக் கொண்டு படைப்புத் தொழிலைச் செய்ய, தன்னிச்சையாகத் தொடங்கினார் அப்பொழுது அவர் உருவாக்கிய உருவங்கள் யாவுந் தலைமாறி உருவெடுத்தன. ஒன்று, இருதலைகளையும் ஒரு கையையும் மூன்று கண்களையும் பெற்று நின்றது; இன்னென்று, ஒடு தலையும், ஒரு கண்ணுங்கொண்டு, முன்டமாக நின்றது; பிறிதொன்று, தலையே இல்லாது வெறும் முன்டமாக நின்றது. இப்படியே, அவர் படைத் தலை வாவும் அலங்கோலமாகவும், முறை மாறியும் அவலட்சணமாகவும் நின்றன. அத்துடன், அவை அவரையே சுற்றி நின்று, அவருக்குத் துண்பங்கள் பல புரிந்தன. ஒன்று, பல்ளைக் காட்டி இளித்தது; இன்னென்று, கண்ணைப் பெற்றாகக் காட்டிப் பயமுறுத்தியது; மற்றொன்று, அவர் காலதைப் பிடித்து இழுத்துத் தலையிற் குட்டியது. இவ்வாறு அவர் உருப்படுத்திய அத்தனை உருவங்களும் அவரையே என்னி நகையாடின; துண்பங்கள் பல விளைத்து நின்றன. இதனால், சிந்தை கலங்கித் தடுமாறித் தத்தனித்தார்; செய்வதொன்று அறியாது அவதிப்பட்டார், பிரம்மா.

பின்பு சிறிது தெளிந்து - தன் துங்பத்துக்கும், தடுமொற்றத்துக்கும் காரணம் அறியவிக்னேஸ்வரப் பெருமானை நினைந்து வழிபட்டார், நான்முகஞர்.

அப்பொழுது - எஃபெருமான் திருவுளங்கொண்டு, ஊழிப் பெருவெள்ளத்தின் ஊடே, குழந்தை வடிவில் ஓர் ஆலிலையில் மிதந்து வந்தார். அக் குழந்தையைக் கண்ட பிரம்மா, வியப்பும் பயமுங் கொண்டு அதனஞ்சிற் செல்லத் தயங்கினார் ; பின்னர் தெளிந்து, அதனஞ்சிற் சென்று நின்றார்.

அவ்வேணையில் -

“பிரம்மனே, உன் தொழிலைத் தொடங்க முன் - தன்னிச்சையாக ‘எல்லாக் என்னால் முடியும்’ என்ற தலைக்கனத்தோடு காரியமாற்றத் தொடங்கினாய் ! அப்பொழுது, உண்ணெப் படைத்து, உனக்கு எல்லா ஆற்றங்களையுந் தந்த எண்ணை மறந்து விட்டாய். அதன் பலங்கை நீ தடுமாறித் தத்தளித் தாய். இனியாவது, இத் தவறைச் செய்யாதிருக்கக் கடவாய் ! எந்த ஒரு நற்காரியத்தையும் தொடங்க முன் எண்ணை நினைந்து வழிபட்டயின் தொடங்குவாயானால், உன் விக்னேங்களை அகற்றி அருள் புரிஜோம்.”

என்று, குழந்தை வடிவில் வந்த ஆணைமுகப் பரம் பொருளான விக்னேஸ்வரப் பெருமான் திருவாய் மலர்ந்ததுள்ளார். அதனைக் கேட்ட பிரம்மா, எம்பிரானுடைய திருவடியில் வீழ்த்து வணங்கி, தன் தவறை மன்னிக்குமாறு வேண்டினார். அத்தோடு, தன் தொழிலுக்கு நல்

லறிவும் நல்லாற்றலும் நல்துமாறும் வேண்டிக் கோண்டார், விநாயகப் பெருமானும், பிரம்மா ஏக்கு வேண்டிய அருள்பாலித்து மறைந்தருளினார்.

அதன் பின்னர், பிரம்மா யன்னீராண்டுகள் விநாயகரின் திருமந்திரத்தை உச்சரித்துக் கடுந் தவம் புரிந்துார். அதன் பேருக, ஆனை முகத்தோனின் அருள் பெற்று, தன் படைப்புத் தொழிலைச் செல்வனே செய்து வெற்றியுங் கண்டார்.

கூட சக்ரசி செம்புகம் ஜந்துவாய்க்
கூட சக்ரத் தங்கள் நாயகன்
ஏகட சக்ர வீண்மீனி யாங்கு
வீகட சக்ரன் மெய்ப்பதும் போற்றுவதும்



திருமாலின் தலைமும், விமேசனமும்

பிழக்கொள் -

காத்தற் கடவுளரான திருமால், திருப்பாற்கடவில் தமது பாங்குப் படுக்கையின் மீது, அறிதுயில் கொண்டிருந்தார். அப்பொழுது, அவரது செவி களில் இருந்த அழுக்குக் குறும்பியிலிருந்து மது, கைடவர் எனும் இது சகோதர அசர்கள் தோன்றினார்கள்.

அவ்வகரர்கள் -

மிகவும் விகாரத் தோற்றத்துடன் இடியோவிபோற் குரல் எழுப்பிப் பயங்கரமாக நின்றார்கள்; பூணைக் கண் போன்ற கண்களும், பிறைச் சந்திரன் வடிவம் போன்ற வெளியே நீட்டி நிற்கும் வளைந்த பற்களும், உடல் முழுவதுஞ் செம்மயிர் கொண்டும் மிகக் கொடுரே உருவோடு நின்றார்கள் அத்தோடு, இந்திரன் முதலான தேவர்களையும் முனிவர்களையும் மற்றும் பெரியோகளையும் அடித்தும் - உதைத்தும் சித்திரவகை செய்து கொண்டும் நின்றார்கள். இவர்களது அட்டகாசம், தேவலோகம் முதற்கொண்டு ஏனைய உலகங்கள் வரை பரவியது. அவர்களை யாராவும் அடக்க முடியவில்லை.

இக்கொடிய அசர்களை ஒழித்துக் கட்ட, ‘யாது செய்யலாம்?’ என்று பிரச்மதேவன் சிந்தித்தான். இவர்களைத் தேர்றறுவித்தவருக்க் காத்தற்

தொழிலைச் செய்பவருமான திருமாலே இதற்கான வழியைக் காட்ட வல்லவர் என, பிரம்மா என்னை ஞார். அதன்பொருட்டு, நான்முகனும் ஏனைய தேவர்களும் திருப்பாற்கடலை அடைந்து - மது, கைடவர் புரியும் அட்டூழிவங்களையும், தொல்லை களையும் விஷ்ணுவுக்கு எடுத்து விளக்கினார்கள் தமிழையும், தமது உலகத்தையும் அவ்வரக்கர்களின் கொடுமையினின்று காப்பாற்றுமாறு திருமாலை வேண்டினார்கள்.

தேவர்களின் வேண்டுதலுக்கு மனமிரங்கிய திருமாலும் தமது படைக்கலங்களுடன் மது, கைடவர் களை ஆழிக்கப் போர்க்கோலம் பூண்டார்.

திருமாலையும் அவரது படைக்கலங்களையும் கண்ட மது, கைடவர் நகைத்து, தமது போர்க்கலங்களை ஏவி எழிர்த்தனர். கரியமாவின் மேனி செழுமேனி யாகுமாறு தமது கணகளை ஏவி இரத்தந் தோயக் கைய்தனர். விஷ்ணுவும் இடைவிடாது போர் செய்தார். இருந்தும் மது, கைடவர்களின் ஆற்றலுக்கு முன்னால் திருமாலால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்திலையில், அச்சகோதர அரக்கர்கள் திருமாலைப் பிடித்துக் கொன்றுவிட முயன்றனர், அதனையறிந்த திருமால் ‘உயிர்தப்பினால் போதும்’ என்று கந்தருவ கோலத்தில், உருமாறித் தப்பி ஓடி ஒளித்தார்.

மது, கைடவர் கண்ணுகிகுப் புலப்படாது ஓடிய திருமால், இறுதியாக கைலையை அடைந்து, அங்கு ஒரு பூஞ்சேலையில் தங்கினார். அங்கிருந்தபடியே,

காணப்பிரியரான சிவபெருமானின் திருவருளை
நினைந்து யாழ் எடுத்து வாசித்தார்.

வேதந்தனின் மதுரகான யாழிலைபக் கெட்டு
மகிழ்ந்த கைலைநாதர், அவரைத் தன் முன்னிலையில்
அழைத்து, வந்த காரணத்தை வினாவினார்.

தனது சௌகாரியிக் குறும்பியிற் பிறந்த மது, கைவர்
செய்த கொடுமைகளை விளக்கியதோடு, தன்னையும்
அவர்கள் அழிக்க முற்பட்ட செய்தியையும் விளக்கிக்
கூறினார், திதமால், அக்கயவர்களை அழித்தாலன்றி,
தமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படாது
என்றும் அதற்காவன செய்ய, வேண்டிய வரம்
அருளுமாறும் திருமால் சிவபெருமானிடம்
வேண்டினார்.

அப்பொழுது, சிவபெருமான் திருமாலை நோக்கி -
“ஓ! திருமாலே ... உன் அறிபாமையை என்
னென்போம்! மது, கைவர்கள் பொன்னா
தவர்கள். அவர்களை அழித்து உலகைக் காப்பது
உண் கடமையென்றே! இருந்தும் உன் கடமையைச்
செய்யமுன் நீ செய்யவேண்டிய முதற்கடமை
யாதென நீ உணரவில்லை. அதனைச் சிந்தியாது,
செயலில் இறங்கியமையாலேயே உள்க்குத் தோல்வி
ஏற்பட்டது. எல்லா விக்கினங்களையும் தீர்த்து
வைக்கவுள்ள எமது திருக்குமாரரான துங்கிக்
கையானை நினைந்து, உனது நல்ல காரியத்தைத்
திதாடங்கவில்லை..... அதன் காரணமாகவே, நீ
துங்பங்களை அடைந்து, தோல்வியும் அடைத்தாய்.
எனவே, செய்த தவறை உணர்ந்து, ஆனைமுகக்

கடவுளை வழிபட்டு உன் பகைவர்களை அழித்
தொழில்பாயாக

எனத் திருவாச்சு மஸர்ந்தார்.

அத்தோடு, ஆணமுகக் கடவுளை முறைப்படி
வழிபட ஆறெழுத்து மறையை ஒனும் முறையையுஞ்
சொல்லிக் கொடுத்தார், சிவபெருமான்.

சிவனின் வழிமுறையான ஆலோசனைகளையும்,
அருளையும் பெற்று மகிழ்ந்தார், திருமான். பின்னால்,
பூவுலகம் வந்து, தூய்மையான ஓரிடத்தில் இருக்கை
அமைத்து, நன்னீராடி - மறைநீர் தெளித்து,
புலித்தோன் ஆசனத்தில் அமர்ந்து, ஜம்புலன்களை
அறிவு வழி செலுத்தி நூரூஸ்டுகள் ஆணமுககளை
நினைந்து தவணிக்குந்தார்.

திருமானின் தவத்துக்கு மனமிரங்கிய வேழரூக்க
கடவுள், அவர் முன் தோன்றி - அவர் குறை
கேட்டார்.

விஷ்ணுவும் தன் தவறு கூறி, அருள் கேட்க-

“ஓ திருமாலே! இப்பொழுதாவது
உன் தவறை உணர்ந்து கொண்டார்!
உன் பிழை பொறுத்தோம். உமக்கு வேண்டிய
ஆற்றலையும் அருளையும் ஈந்தோம் இப்
பொழுதே சென்று, அக்கொடிய அரக்கர்களை
அழித்து வருவாயாக

என வரமளித்து மறைந்தார். ஆணமுக
பெருமான். விநாயகரிடம் அருளும் ஆற்றலை

பெற்ற திருமால், போக்கோலம் பூன்டு மது-
கடவர்களை அழிக்கச் சென்றார்.

போரில் தோற்று, ஒனித்தோடிய திருமால் மீண்டும்
தமிழுடன் போகுக்கு வந்ததைக் கண்ட மது-
கடவர்கள் கைகொட்டி நகைத்து-

“ஓ! பயந்தாங் கோள்வித் திருமாலே..... முன்பு
அம்முடன் மோத வந்து நல்ல பாடம் படித்து
தப்பிப் பிழைத்து ஓடினாய்..... மீண்டும் வந்து
விட்டாயா? வா..... வா..... முன்னரிலும் நல்ல
பாடங் தந்து, உங் உயிரைப் போக்குவோம்.....”
என்றார்கள்.

விள்ளுவும், ஆக கொடியவர்களைப் பார்த்து
“ஓ! துண்மார்க்கர்களே..... உங்கள் வீணமொழி
இனித் தேவை இல்லை..... இனி நடப்பதைம்
பாருங்கள்... ”

எனக் கூறி, தனது பாணங்களை மாரிபோற்
பொழுதிந்தார். மது - கை டவர் கணும் சுரந்
தொகித்துப் போராடினார்கள். போர் மூம்முர
மாயிற்று. திருமால் மிகுந்த சின்தோடு சங்க
நாதம் எழுப்பி, ‘சார்ங்கம்’ எனும் தனது வீளை
ஏடுத்து, நாணேற்றினார். அதிலும் மேலாக - அவ்
வகரர்கள் தமது பாணங்களைச் செலுத்தினார்கள்.

இறுதியில், சிவபெருமான் உவந்தளித்த ஆழிப் படையேத் திருமான் கையில் எடுத்து, ஆனை முகனை நினைந்து, அவ்வரக்கர் மீது செலுத்தினார் அப்படை அக்கொடியவர் களைக் கொஞ்ச ஒழித்தது.

தேவர்களும் ஏனையோரும் மிக்க மகிழ்ச்சியோடு, திருமாணப் போற்றிப் புகழ்ந்தார்கள். ‘எல்லா ஆனைகப் பெருமானின் திருவருள்’ எனத் திருமாலும் எடுத்துக் கூறி, அவர்களுடன் மகிழ்ந்தார்.

யானை முகத்தை பொருளிடையான் சேம்வழகால் மானமளி வண்ணன் மாமருகன் — மேல்நிலமும் வெள்ளக் குமிழிமதத்து வீநாச கனநன் உள்ளக் கருத்தின் உளன்.

— கபிலதேவர்



திந்துளை :

“பெரியோர்களைச் சார்ந்திருக்கும் போழுது நாம் தற்பெருமை கிளாஸ்க் கூடாது. அவர் பெருமையைக் குறைக்கும் முறையில் நாம் நடந்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்துவது, நமக்கு நாமே துன்பந் தேடியவர்கள் ஆவோம்”

விளக்கம் :

இங்கு பெரியோர்கள் எனக் கூறப்படுவோர். நற்குணம் நற் செயல் உடைய சான்ஸ்கிராவியாம்,

குணமென்றால் குண்டேறி நின்றார், வெதுவி கண்மேயும் காத்தல் அரிது,

என்ற வள்ளுவனின் குறள், அத்தனைய பெரியோர்களின் குணநலத்தை வெது நடக்காக்கும் - தெளிவாகவும் எடுத்துக் கூட்டுறது.

ஏதலால் இப்பெரியோர்களைச் சார்ந்திருப்போர், எப்பொழுதும் யில்லை அவதானமாக இருக்க வேண்டும். அவர்களது, எத்தன்கு - வெறுப்புக்கு ஆளாகாதிருக்க வேண்டும்.

இதற்கு, ஆதிசேடனின் காத ஒரு நல்ல படிப்பினையாகும்.

காத : 3

ஆதிசேடனின் தலையும் - விமோசனமும்


எல்லாம்வவ்வ பரம்பொருளான சிவபெருமானின் திருச்சடையில் - ஆதிசேடஞ்சிய பாம்பு, மிகவுக் கெளரவமாக இருந்தது. பாம்பு சிவனின் ஆபரணம். அகனால், அதற்கு சங்கராபரணம் என்று பெயருமுண்டு. தான் சங்கரனுக்கு ஆபரண

மாக வினங்குவதால்தான் சிவனுர் அழகாக விளங்குகிறார் எனப் பாம்பு நினைத்தது. அத் துட்டு, சிவனை வணங்குவோர் யாவரும் தன்னையே வணங்குவதாகவும் அப் பாம்பு நினைத்து தனக் குள்ளென்றே கருவறை கொண்டது. இந்நினைப்பினால் பாம்பு தலைக்கணக் கொண்டு யாரையும் மதியாது இன்றது. இச்செயல் சிவநித்தை ஆயிற்று. ஆசி சேடனில் தலைக்கிழுக்கை ஒடுக்க வேண்டும் எனத் திருவெளங் கொண்டார் சிவபெருமான். அதற்காக ஒருநாள், சிவனுர் அவனை தன தலையில் இருந்து இழுத்து ஏற்றிந்தார். பாம்புமோ, திக்குமுக்காடி. குற்றுயிருங் குலையிருமாக வெள்ளிப்பணி மலையின் பாறை ஒன்றிற் போய் விழுத்தது. அதனால், அதனுடைய தலை ஆயிரந் துண்டுகளாகப் பின்று சிதறியது. அத்துட்டு, உலகத்தைத் தாங்கும் அதனுடைய அரிய ஆங்றலும், இங்ஙனிற தவப் பேறுகளும் அதற்காக குன்றிப் போயின.

தன் ஆணங்குத்தால் வந்த துண்பத்தைப் போக்க வழியறியாத ஆசிசேடன், மனம் மிகநோந்து, நீண்டநாள் மனைச் சாரணிற் கிடந்து அவனையற்றார்.

இவ்வாறு ஆசிசேடன் பஞ்சாண்டு காலம் ஆண்புற நிருந்த வேளையில் ஒருநாள் - சிவபெருமானை தரிசித்துச் செல்ல நாரத மகா முனிவர் அங்கு வந்தார். பாம்பின் ஆவல நிலையைக் கண்டு, மனம் இரங்கி -

“ஆ! ஆசிசேடனே ... உங்களென்ன நேர்த்தா?”
என்று கேட்டார்.



நடந்ததைச் சொல்ல நான்முயக்க ஆதிசேடன், ஒன்றும் போது மௌனமாக நின்று, அண்ணீர் விட்டு அழுதான். பாம்பிள் நிலையை, தன் மேய்ப் பார்வையால் உணர்த்த நாரதர் -

“ஆதிசேடனே, உன் ஆணவுமே உண்ணே இந் நிலைக்கு ஆளாக்கி உள்ளது. என்னாம் வல்ல பரம் பொருளைச் சார்ந்து இருந்த நீ, இப்பொழுது இக் கதிக்கு ஆளாகி விட்டாய்...! பெரியோரைப் பிழைத்து நிற்பவர்கள் இத்தகைய துண்பத்தையே, சற்றில் அடைவார்கள்... உன் நிலை வருந்தத் தக்கது...”

என்று கூறினார்.

“கவாயி... என் தவறை நன்கு உணர்ந்து விட்டேன்... பட்ட துங்கம் போதும்... இனிப் படமுடியாது. இத் துண்பத்தை... இதினிருந்து விடுபட எனக்கொரு மார்க்கங் காட்டுக் கூடுதல் என் மீது கருணை கொண்டு அருள் தருக...”

என் ஆதிசேடன் இரந்து நின்றுன்.

நாரதரும், அவன், நிலை கண்டு -

“ஓரு வழியுண்டு... அதைக் கருத்தோடு கேட்பாயாக.... தம்குறை விளம்பி வேண்டும் அடிய வர்களுக்கு வேண்டும் வரம் ஈயும் ஆளைமுகக் கடவுளை மனம் - வாக்கு - காயம் எனும் திரிகரண சுத்தியுடன் வழிபட்டால், உன் குறை திரும்....”

என்று அறிவுரை கூறினார்.

அவ்வரையெக் கேட்ட ஆதிசேடன், அகம் மிக மகிழ்ந்து அவ்வாறே செய்வதற்காக - பிரவாளம் எனும் நகரை அடைந்தான். அங்கு ஒரு நல்லி டத்தைத் தேர்ந்தெடுத்து, வேழுபூப் பெருமானை ஆவாகண்டு செய்து, பல்லாண்டு காலம் அருந்தவ வழிபாடு செய்தான்.

அவனது தவவழிபாட்டின் முதிர் வைசும் பக்குவத் தையுங் கண்ட எம் ஆணைமுகத்தோன் மனம் மகிழ்ந்தார். அதன் பயனாக, ஆணை முகத்தோடு பத்துத் திருக்கரங்களில், பத்துப் படைக் கலங்களை ஏந்திய வண்ணமும், தமது சித்தி - புத்தி சக்தி கருடன் அரிமா ஊர்தியிலும் ஆதிசேடன் முன் விளைவில் விநாயகர் காட்சி கொடுத்தார். அத் திருக் காட்சியைக் கண்ட ஆதிசேடன் தனது எண்வகை உடலுறுப்புகளும் நிலத்திற் ரேயுமாறு பணிந்து எழுந்தான். அரிமா ஊர்திப் பெருமானை மனமாரப் புகழ்ந்து பாடினான். அவன் வழி பாட்டுக்கு, எம் பெருமான் மனமிரங்கினார்.

அவனைப் பார்த்து -

“அன்பனே... ! உன் பக்தியை மெச்சினேயும் உன் அருந்தலை ஆயிரந் துண்டங்களாயின.... இனி அவை ஆயிரந் தலைகளாகி, அகிலத்தைத் தாங்கும் பேற்றினைப் பெறும் .. அத்துடன், முன் போல் ஐந்து தலைகருடன் சிவபெருமானின் சடை முடியிலும் அமர்ந்திருக்கக் கடவாய்..... மேலும், இவ்வடிவத்தோடு நடக்கும் - உறரபந்தனமாகவும் வீளங்கக் கடவாய்

எனத் திருவாய் மலர்ந்து, அருள் புரிந்தார்.

அவ்வளவில்—

ஆணமுகப் பெநுமானும், தமது விளைஞாபத்தை
எடுத்து, ஆதிசேடனைத் தமது திருவயிறு குழச்
கற்றிக் கொண்டார். இக் காட்சியைத் தேவர்கள்
கண்டு, மலர்மாரி சொரிந்தனர்.

ஆதிசேடனும், தன் தவப்பேறை விணந்து இன்
புற்றுண்.

நல்ல சொற்பொருள் நாளும் தடைத்தவும்
எல்லை காணங்கும் பேரின்பு மெய்தவும்
வெல்லும் யானை முத்தினை மேவிளங்கு
வல்லுமாக குரியனை வழுத்து வாய்.

— புராணம்



Discarded
Nallur Branch Library

சிந்தனை:

“பிறரை என்னாஞ் செய்வதோ, என்னிட நல்கும்படிச் சிறுவரைப் படுத்துவதோ நற்குணம் ஆகாது”

விளக்கம்:

ஒருவகுப்பை உருவத்தையே, அவரது அங்கூக குறையாடி களியோ. மற்று சுதாபூக் குறைபாடு கொண்டோ பலர் மூன்னினையில் ஏன்னாஞ் செய்து, இழிவு செய்வது நல்பால் பாகாது.

ஏவ்விதன் செய்வோர், ஈற்றில் துண்பம் கிடைத்தந்து, விற்ராஸ் இகழப் பெறுவார்கள்.

இதற்கு, சந்திர பக்ஷவனின் கைக் கால ஓன்று நல்ல படிப்பினை காரும்.

கலை: 4

சந்திரன் தவறும் விமோசனமும்

திரு பொருது.....

சிவபெருமான் வெள்ளிப்பனி வரையில் உங்களே தேவியர்களுடன் தமது திருக்குமார்களான ஆண்முகப் பெருமானேடும், ஆறுமுகப் பெருமானேடும் வீற்றிருந்தார்.

அவ்வேண்டியில், நாரத மாமுனிவர் அங்கு வந்தார். அவர், தான் கொண்டு வந்த ஒர் அதை மாங்கனியைச் சிவ பெருமான் திருமூன்ணிஸ்வரியில் வைத்துப் பணிந்து எழுந்தார். அதன் பின், நன்றாயாழிஸ மீட்டி - கேளுண்டு பொழியும் மேகம் போற் கானமழை பொழிந்தார்.

சிவபெருமான், நாரத முனியின் தேவிசை அழுதையும், மாங்கனி அழுதையும் ஏற்று மகிழ்ந்து -அவளுக்குத் திருவருள் புரிந்து வழியனுப்பினார்.

பின்னர், சிவனார் தன்னருகில் நின்ற நான்முகனை நோக்கி -

“ஓ! நான்முகனே..... என் கையில், ஒரு மாங்கனியே உள்ளது..... இந்த ஒரு கனியை என்னிடு புதல்வர்ள், இருவருள், யாருக்குக் கொடுக்கலாம்.....”

எனக் கேட்டார்.

அத்தகுணத்தில்.....

“ஆனைமுகனிலும் ஆறுமுகனே வயதில் இனைபவர்... குழந்தைக் கடவுளான பாலமுருகனுக்கே இம் மாங்கனியைக் கொடுக்கலாம்.....”

என்று, நான்முகனும் - முன்பின் ஹோஜியாமற் கூறினான். அதன்படி, எம்பெருமானும் அங்கனியை முருகனுக்குக் கொடுத்தார்.

அதனைக் கண்ட ஆனைமுகக் கடவுள், சினம் பிரக்க கொண்டு - கண்கள் தீப் பிழம்புகளை உமிழு, நான்முகனை நோக்கினார். அதனைக் கண்டு அஞ்சிய பிரம்மா, தன் தவறைச் சொறுத்தகுணமாற கேட்டு, விநாயகர் பாதங்களில் வீழ்ந்து மன்றுடினார் இக் காட்சியை, அங்கு நின்ற சந்திரன் கண்டு எளனமாக, தன் பல்லிக்காட்டி தகைத்தான்.

வான்மதியான, வெண்மதியோனில் இவ்வேளைச் செயலைக் கண்ட வேழமுகப் பெருமான், சினம் மிகக் கொண்டு -

“ஓ! சந்திரனே... . சிறிதும் அச்சமின்றி, என்றால்விலையில் ஏன்னமாகப் பஸ்வினித்துச் சிரித்து விட்டாய்... . பெரியோர் முன்னிலையில் பண்பாயிருக்கத் தெரியாத நீ, மீறா முன்னிலையில்..... நீயும் இழிவாய்க் கருதப்படக் கடவாய்.. உன்னாரு நாகும் பொழுதுத் தேய்ச்சு, ஒளி குங்குமிப் போகக் கடவுதாக... . உள் குறை உருவைக் காண்பவர்களும் உண்போல் துஞ்பம் அடையக் கடவார்களாக.....”

எனச் சாபவுரை வழங்கினார்.

கணநாதரின் சாபத்தைப் பெற்ற சந்திரன், கருத்தம் மிகக் கொண்டு விண்ணில் இருக்க முடியாது - அக்கணமே ஒளியுங் காந்தியுங் குறைந்து தேயலுற்றான்.

இவ்வாறு, இங்கள் ஒளியின்றி மறைந்த கமயால் - தேவர்களுக்கு அழுத பாண்டி கிடைக்காமற் போயிற்று. அதன் காரணமாக - தேவர்கள் அனைவருஞ் சேர்ந்து, தேவ அரசனு தேவேந்திரனிடஞ் சென்று, முறையிட்டனர்.

இந்திரனும் -

“இக்குறையைப் போக்க அல்லவர், எல்லாம் வல்ல விக்கேள்வரப் பெருமானே அன்றி வேறு யாருமில்லர்”

எனக் கூறி, அவரிடம் தேவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

விநாயகப் பெருமானின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கிய இந்திரன் —

“பெருமானே..... விண்ணுக்கும் மண்ணுக்கும் அழைத்தவாளி பரப்பும் சந்திரன், தன் தவரூல் தேவலுற்றான். அதன் பலஞக - அன்னை எமக்குக் கிடைத்து வந்த அழைத் பானங் கிடைக்காமல், நாமளைவரும் வருந்துகிறோம். அவன் புரிந்த தவறை மன்னித்து, அவனுக்கு அஞ்சள் செய்யுமாறு வேண்டுகிறோம். சிறியோர் செய்த பெரும் பிழைகளைப் பெரியோர் பொறுத்தருள வேண்டும்... சந்திரனை மன்னிப்பதால், நாமும் பயன்வட்டவேரம்..... எம்மைக் காத்தருளுக....”

என இரந்து வேண்டினான்.

தேவர் முதல்வனின் விண்ணப்பத்துக்கு இரங்கிய வேழமுகப் பெருமானும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிய்பதாகக் கூறி, அதற்கான வழிகளைக் கூறினார்.

பின்னர், சந்திரனைவன் —

கங்கை ஆற்றுக்குத் தென்திசையாகவுள்ள சர்வ சித்தி கரை சென்று, ஆனாலும் பெருமானை நினைத்து, உள்ளன் போடு... இருபத்திரன்டு ஆண்டுள்ள கடுந்தவம் இருந்தான். அவனது தவத்தை செச்சிய, சர்வகித்தி விநாயகர், அவன் முன் தோன்றினார்.

"சந்திரனே! உன் தலை நீ உணர்ந்தவுடனேயே உண்ணே யாம் மன்னித்தோம..... இப்பொழுது உன் தவத்தின் பேரூய், மேலும் வரம் அளிக்க வுள்ளோம் ... தம் நூன்பம் தீங்க விரும்புவோர் அங்கார சதுர்த்தி நாளின் - நீ தோன்றுக் கொழுப்பை எம்மை வழிபடுவதோடு, உன்னையும் வழிபடக் கடவா, அத்தோடு, உன்று கலைகளுள் (வளர்ச்சிறை) ஒன்றை யாம் எடுத்து, எமது திரு முடியிலுஞ் சூடுப் போகிறோம் ... அதனால், எண்ணே யாவரும் பசுமைக்கிறாராத்தி என்றும் அழைப்பர். அது, உனக்குச் சிறப்பையும் புகழையுந்தரும் ..."

எனத் திருவாய் மலர்ந்து, திருவருள் புரிந்தார்.

அது கேட்டு சந்திரன் - அனவிலா மகிழ்வெங்கிலுள்ள

அகரமென அறிவுடை உலக மேங்கும்

அமர்ந்தகர உகரமக ரங்கன் தங்கை மக்குமோரு முதலாகி வேறு மாசிக்

பல்வேறு திருமேனி தரித்துக் கொண்டு

புகவிழபெருள் நாள்கிணையும் இய்தின் தெங்தல்

பேற்றுநாகுக் கறக்கருணை புரிந்தல் வைக்கு

நிசரிஸ்மறங் கருணைபுரிந் தட்டகொண் பூங்களும்

நிதுமல்லைக் கணபதியை நினைந்து வாழ்வதும்

விநாயகர் முருகனும்

ஏஷபார்த்திபா

ஏர்ஷர ஓ. ரா. ராஜரா

ஏஷபார்த்தி மூது புரதிஸ்ர



சிந்தனை :

“கடவுளை நம்பிக்கோ, வைக்கிப்பதார்”

விளக்கம் :

அழுகம்பிள்ளையுடன், இதைகளை நம்பித் தொழுதால், வகுந் துன்பங்கள்யாவும் - அவன்களால் தீரும், அக்டுடன், உள்ளன் போடு வழிபடும் அடியவர்களுக்கு யாரும் எதுவித குன்பமானு செய்து விடமுடியாது. அப்பிதம், வாராவூ அப்படியாக கருடக்குத் துன்பங்கு செய்ய முனைத்தால் - இதற்காலும், அக் கொடியாளர்கள் துன்பப்பட நேரிடும். இப் பகுக்குத்துக்கு ஏப்ப விநாயகப் பெருமானின் திருவுக்குள் பெற்ற அடியவருள் வைல்லான் என்பதுடைய கரணரூப நஸ்தோர் உதவுள்ள மாநாம்.

கதை : ५

வல்லாளன் வழிபாடு

பின்வளமுஞ் சிதக்கப்பேந்ற சிந்து நாட்டில், பல்லி எனும் ஒரு நகரம் இருந்தது. அந்தகாலின், கலியாணன் எனும் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் இந்துமதி எனும் பெண்ணைத் திருமணஞ்சு செய்து இருந்தான். அவ்விருவருக்கும் வல்லாளன் என்னும் ஓர் அருணம் மைந்தன் இருந்தான்.

வல்லாளன், தனது சின்னஞ்சிறு பராயத்திலேயே விநாயகப் பெருமான் மீது ஆராவள்பும் தோற் பக்கியுங் கொண்டு விளக்கினான். அவன் ஏது நேரமும் ஆக்காமுகப் பரம்பொருளை நினைந்து, வழிபாடு செய்வான். அவன் பேச்சு - மூச்சு - செயல் யாவும் விநாயகப் பெருமான் பற்றினே

இருக்கும். தன் வயதொத்த சிறுவர்களைக் கூட்டி வத்து - மண்ணிலூயும், கல்விலூம், மரத்திலும் பின் னையார் பொம்மை வைத்தும், கோயில் கட்டியும் வீணையாடுவான். பீளைப் பெருமானுக்கு நீராட்டுவான் - பூச்சுடுவான் - நெவேத்தியமாகக் கணிகள், அப்பம், அவஸ், பொரி - என அழுது படைப்பான்; தூப் தீபங் காட்டுவான்; ஆவோன் - பாடுவான் - ஆண்தக் கூத்தாடுவான்.

சிறுவன், வல்லாளனின் இவ்விதமான வீணையாட்டுகள் பலருக்குப் பிடித்தல் - சிலருக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக - வள்ளாளனுடன் சேர்ந்து விகையாடும் ஏனைய சிறுவர்களின் பெற்றேஞ்சுக்கு அது பிடிக்கவில்லை. தமது பீளைகள், வள்ளாளனுடன் சேர்ந்து வீரூபப் பொழுது போக்குவதாகவும், அதனால், தம் பீளைகளுங் கெட்டுப் போவதாகவும் கவலைப் பட்டார்கள். இதனை நீடிக்க விடக் கூடாது என்று எண்ணிய அங் பெற்றேர்கள். வல்லாளனின் தந்தையான கலியாணனிடங் சென்று முறையிடார்கள். கலியாணனிலும், தன் ஒள்ளின் செயலை வெறுத்தார். பலமுறை அவனது செயலைக் கண்டித்துத் தடுக்கவுஞ் செய்தார். வல்லாளன் மாருடைய தடையையும் பொருட்படுத்தாது. தன் உபருமானை இடை கீடாது - தனது வீணையாட்டுகள் மூலம் வழிப்பட்டு வந்தான்.

ஒருநாள்

நிலைமே மிகவும் மோசமாயிற்று. பெற்றேர் பவர் கவியானங்களை வீடு வந்து - வழக்கங்களை வந்து விட்டால் வாய்மானத்தின் மூலம் அதை விட்டால் எனது பின்னொலின் நுலங்களும், உணக்கெட்டிராக அச்சுக்கு முறைப்பாடு கொடுத்து - உள்ளெடும் உன்னு குடும்பத்தை தழும் ஊரை விட்டே தூரத்தில் விடுவோம் . . . என்று, மிகவும் ஆததிரத்தோடு எச்சரித்தார்கள்.

அப்பெற்றேர்களால் சினம் மிகக் கொண்ட கவியானங்கள், வங்ஸளன் விளையாடும் இடத்தின்கு விரைத்து சென்றுன்.

அங்கோர் இடத்தில் - வழகமேபால் மண்ணிற கோயில் அமைத்து, பூப்பந்தநும் தோரணமுங்கட்டி - தன்னருந்த தெய்வமான துங்பிக்கையானைக் கல்லோன்றில், ஆவாகணஞ்சு செய்து - டிவும் பொட்டுமிட்டு - தூப்பீபங் காட்டி கள்ளல் நிகர்ச்சுவையான பண்டம் நிவேதித்து - தன்னை மறந்த நிலையில் வழிபாடு செய்து கொண்டிருந்தான் வங்ஸளான். அவனுக்கு உதவியாக அவனுடைய தோறுர்கள் பவர், பேருவகையோடு உதவிக் கொண்டிருந்தார்கள்.

அவ்வேளையில், ஆவேசமாக அங்கு வந்தான், கவியானங்கள். தான் செய்யுங் காரியம் என்ன வெல்லே அறியாது - வெறிபிடித்தவன் போல், அங்கு இருந்த பூம்பந்தரையுந் தோரணங்களையும் பியத்தெறிந்தான்; பின்னொகள் உருவாக்கிய

பிள்ளையார் சிலையை எடுத்து வெளியில் ஏறிந்தான்; தூப் தீபங்களையும், நெலேத்தியப் பொருள்களையும் எடுத்துத் தூர் ஏறிந்து - அவற்றைத் தன் கால் களால் மிதித்துச் சிதைக்கதான். இவ்வாறு அவன் சண்னதம் ஆடியும், அவன் சிறந்தணிந்து அடங்க வில்லை. வல்லாளனைப் பிடித்து, இழுத்து - பாரிய தடியோளரூல் அடுத்தான் - காலால் உடைத் தான் - தள்ளினான் - மிதித்தான். மேலும் அவன் ஒரு மரத்திற் கட்டி வைத்துச் சூருதி பெருங்கு நையப் புடைத்தான்.

அவனுடன் நின்ற ஏனைப் பிறுவர்கள், பப்ளு மிக் கோண்டு அஞ்சி நடுங்கினார்கள் - ஆஞ்சிகாநு பக்கமாகச் சிதறி ஓடி மறைத்தார்கள்.

தந்தையீன் சினத்தையுச் கொடுக்க செயலையும் கண்ட வல்லாளனும் அஞ்சி நடுநடுங்கினான் - அழுதான் - புலம்பினான் - தனக் கொரு கொடுமையுஞ் செய்யாதிருக்கும்படி கலியானனை இரந்து வேண்டினான்.

இருந்தும், தீவிழையானான் அக் கணியானன் சிறிதும் இருங்காது கண்மனங் கொண்டு நின்றான்.

மேலும் அவன்,

“உண் பூசை உண்மையானதாக இருந்தால், நீ வழிபட்ட உண் ஆணமுகக் கடவுள் வந்து, உண் கட்டுகளை அவிழ்த்து உண்ணைக் காப்பாற்றுடும். உனக்கு நீரும் உணவுந் தந்து தாக்கட்டும்...”

என்று, மிகவும் ஏளனமாகவுங் கூறிவிட்டு தன்னிடு நோக்கி நடந்தான்.

செய்வதோன்று அறியாது தவித்த வஸ்லாளன், தன் பெருமானை விநாயகரிடம் தன் வேதனைகளை எடுத்துக் கூறி முறையிடலானான்.

“எம் பெருமானே! நான் படும் வேதனைப் படிநடியாகப் போக்கு வேண்டும்..... அத்தோடு எண்கு இக்கொடுந் துங்பத்தைக் கிணித்த என்றந்தையான கலியாணனுக்கும் தக்க பாடம் புகட்டி அருள் வேண்டும்” என்றால், அழுதமுறு வேண்டினால், அவன்.

என்ன ஆச்சரியம்!

ஒரு விநாடிப் பொழுதில் - அந்தணச் சிறுவன் உடுவில், விநாயகப்பெருமான் அங்கு தோன்றினார். வஸ்லாளனைப் பிரித்திருந்த கட்டிகளை, அச் சிறுவன் அற்றினான். அத்துடன், வஸ்லாளன் மேனியிற் கண்ட அத்தனை காயங்களும் மாயமாக மறைந்தன. அவன் முன்போத் கூம் பெற்றுன்.

அதே வேளையில், கலிபாணனுக்கும் - அவன் புரிந்த கொடிய செயலுக்குரிய தண்டனைகளுக்கிடைத்தன.

“என் மெய்யடியாருக்கு எவன் ஆன்பஞ் செய்தாலோ, அவன் கண்ணன் குருடாகட்டுமீ-காதுகள் செவிடாகட்டும் - கால்கள் முடமாகட்டும். அத்துடன், அவன் மேனியெல்லாம் மேத நோயான தோழு தோழும் பற்றுட்டும் ...”

என்று விநாயகர் சாபவுரை வழங்கி மறைத்தார். அச்சாபவுரைக்கு ஏற்ப - கலியாணனும் தன்வீடு செல்ல முன்னரே, இடைவழியிற் துருடனை, தரையில் வீழ்த்தான். செவிகள் செவிடாட - கால்கள் முடமாக - அங்கமெல்லாம் தொழுநோய் பற்றப் புழுதியிற் புரண்டான். தனக்கு நேர்ந்த தூர்க்கதியைக் கண்டு கலங்கித் துடிதுடித்தான். அந்தோ பரிதாபக !

இச் செய்திகளைக் கேள்வியுற்ற கலியாணனின் மனைவியான இந்துமதி, ஒடேடாட வந்து தன் கணவனுக்கு நேர்ந்த பெங்லா விணையைக் கண்டு, அதற்க் கதறிப் புலம்பி அழுதான்.

ஈற்றிக், இதற்கான விழொசனத்தை தன் மகனுண வல்லாளனே தரவல்லவாக், எனக் கருதி - தன் கணவனையுந் தூக்கிக் கொண்டு வல்லாளனிடஞ் சென்றுள், இந்துமதி.

தன் தனயனிடஞ் சென்ற இந்துமதி. கலியாணன் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரினால். அத்தோடு, அவன் முன்பு இருந்த நிலைக்கு அவனே மாற்றித் தரும் படியும் இரந்து வேண்டினால், அவன்.

அதற்கு வல்லாளன் -

“அண்ணேயே ...! என் தந்தையாக அவர் இருந்த போது, அவர் செய்த கொடுஞ் செயல்களுக்கு உரிய தன்டனைகளைப் பெற்றுத் திரவே வேண்டும் இஃது என்போன்ற - ஒரு பாஸமும்

அறியாத அடியார்களுக்கு, என் தந்தை போன்ற கோடியவர்கள் செய்யுங் கொடுமைகளுக்கு இறைவனுல் வழங்கப்படும் தண்டனையாகும்... இதனையாராலும் மாற்ற முடியாத தண்டனைக் குரிய பல்லை அவர் அநுபவித்தே தீர்வென்டும். இவர் இப்பிறவியில் மட்டுமின்றி, அதை பிறவியிலும் இத்துண்பங்களை அநுபவித்தே ஆகவேண்டியுள்ளது... இதிலிருந்து விடுதலைப்பற - அவர் எம் ஆஜைமுகப் பெருமானிடம் பக்தி கொண்டு திரிகரண சுதநியோடு பூசை செய்யப்பட்டும். அதை பிறவியில் விமோசனம் பெறுவார்...”

என்று கூறி, தன் தாய்க்கு ஆறுதல் அளித்தான், வல்லாளன்.

இந்துமதியும், தன்மகன் கூறிய ஆறுதல் வார்த்தைகளுக்கு மனைந்தேறி, தன் கணவரை அழைத்துக் கொண்டு, தன் வீடு சென்றுள்.

அதன் பின்னர்...

வல்லாளன், தனது உண்மையான பக்தியால் - வீதாயகர் மலரடிப் பாதுத்தில் மோட்ச நிலையிட்டிருந்து.

வாழுவில்கும் மனத்துவில்கும் வாழ; மனத்வாழ பான்மைத்து செய்துமிழ் பார்மிகை விளக்க குஞ்சமதாம் ஜந்துகரும் மூன்றுவிழி நால்வாய் ஆண்முகவைப் பறவி அஞ்சலி செய்விப்பாம்,



பொதுசன நூல்கள்

மாற்றுப்பாணம்



இப்புத்தக சிற்க ஒத்தில்
பட்டுள்ள இதற்கு அவ்வது அதற்கு
முன்னர் இதுப்படிக் கொடுக்கப்பட்ட
வேண்டும். ஒத்தில் நெண்ணஞ்சுக்
கோடுக்கப்படாத ஏதென்ற ஒத்திலின்
நீதிக் கால் நூல்களிட குற்றப்பின
நீது -75 ஏதும் காலத்தில்லை.

16 JAN 1999

F.256

*Discarded
Nallur Branch Library*

Digitized by Noolaham Foundation,
noolaham.org | aavanaham.org

இந்நூலாசிரியரின் இதர நூல்கள் —

- ‘மார்கழி மங்கயர்’ (1971)
- மாணவர் நல்லுறைக் கோஸ (1976)
- தென்மயிலை அருள்மிகு விரபத்திரர் ஊஞ்சல் (1986)
- விநாயக மகத்துவம் (உரை) (1987)
- தாய் தரும் தாலூட்டு (ஜூன் 1988)
- காட்டில் ஒரு வாரம்
(சிறுவர் வன நல்லைம் ---
நவம்பர், 1988)

- * இந்நூல், சிறத்த சிறுவர் இலக்கிய இலங்கை சாகித்திய (தேசிய) ஏ பட்டநும், மாழ். இலக்கிய வட்ட இலக்கிய பேரவைப் - பரிசும், பாராட்டும் பெற்றுள்ளது.